

RAVIKUMAR DISTILLERIES LIMITED

Corporate Office: C-9, C-10, Industrial Estate, 2nd Main Road, Thattanchavady, Puducherry - 605 009, Phone: 0413 - 2244007, 2248888, 2248887.

E-mail: cs@ravikumardistilleries.com, Website: www.ravikumardistilleries.com ISO 9001: 2008 CIN No.: L51909TN1993PLC025981

Date: 7th September, 2019

To.

BSE Limited.

P.J. Towers, Dalal Street, Fort, Mumbai - 400 001.

Scrip Code: 533294

Scrip Name: RKDL

To,

National Stock Exchange Of India

Limited,

Exchange Plaza, Plot No. C/1, G Block,

Bandra · Kurla Complex,

Bandra (E), Mumbai - 400 051.

Symbol: RKDL

Subject: Newspaper Advertisement

Dear Sir, .

Please find enclosed herewith the copy of Newspaper Advertisement confirming completion of dispatch of 26^{th} Annual Report of the Company to the eligible shareholders.

This is for information and record.

Thanking you,

Yours Faithfully,

For Ravi Kumar Distilleries Limited

N Jeyanthei

Director

DIN: 07143462

'Nail-biting', scientist recalls Chandrayaan-1 launch moment



Bengaluru, Sept 5 (PTI):

As ISRO waits with bated breath for the soft-landing of Chandrayaan-2's 'Vikram' module on the Moon in the dark hours of Saturday, a top space scientist recalled his 'nailbiting moment' experience during the launch of India's first lunar mission more than a decade ago.

On the day of the Chandrayaan-1's launch in 2008, the Indian Space Research Organisation (ISRO) faced a 'very tough situation' as it had a very short launch window and the weather was 'very, very bad', M Annadurai, the Project Director of the successful mission, said.

'We were running against time, that was the last date to take off, we had some technical issues to set right and weather was very, very bad at Sriharikota spaceport. Everybody was anxious, luckily for halfan hour, weather cleared but after that there were thunder-storms; launch time was a real nail-biting

moment,' Annadurai, also the Programme Director of 'Mangalyaan', the Mars Orbiter Mission, launched in 2013, told PTI today.

Now Chairman of the National Design and Research Forum, he termed the present Chandrayaan-2 mission, which seeks to make softlanding of Vikram on the unexplored Lunar south pole, as another milestone in India's space journey. "...whatever we started is getting carried forward, another milestone

for Indian space journey, we are not

falling behind, we are taking lead

and going ahead in the internation-

al arena. That way, it's a satisfying

moment,' Annadurai said. He said missions such as Chandrayaan-1, Chandrayaan-2 and Mangalyaan were also aimed at enthusing the young generation to pursue basic science and further develop Indian aerospace industry.

The success of such missions enhanced India's reputation in managing them and makes its case in any future collaborative planetary ventures much better in the international arena, the scientist added.

Chandrayaan-1 scripted history by making more than 3,400 orbits around the Moon and was operational for 312 days till 29 August, 2009.

Explained: Why gold rate is going high

◆ Experts attribute global, Indian economic meltdown

| BHAVANI PRABHAKAR |

Chennai, Sept 5:

In the last three months, the price of gold has grown multifold. While the rate of one sovereign standard gold stood at Rs 26,752 in the end of July, today it is Rs 30,024.

Experts opine that it is due to the economic meltdown witnessed in India and across the global

'The slump in economic condition is major contributing factor that has led to such a glaring situation. In India, there is depression in share market, real estate and the tax is also hiked,' Madras Jewels and Diamond Merchants' Association general secretary, S Shanthakumar tells News Today.

'The unemployment rate has increased in India and since the other fields are not performing well, major investors have directed their interest towards gold due to which the price is growing with every



Experts unanimously state that this is the right time to invest in gold and not in share market

passing day,' Shanthakumar adds. Topping the bag of reasons is the depreciation of currency value across the world, according to the experts.

Shanthakumar states that the advent of online trade is also one of the reasons. 'The situation is extremely dynamic as the changes occur in split seconds. Whereas, in the past, the rate grew by a rupee or two,' he concurs.

Sharing similar thoughts, Kamesh Balaii S of Classic Diamonds in the city, cites the trade war between the US and China. 'The gold and silver price is expected to grow at least for the next few days and the values in share market would go deep down in about eight months,' he says.

It has hit the middle class and underprivileged communities in Chennai as the price has crossed Rs 30,000. 'All the major jewellers are witnessing loss,' Kamesh says.

'The capital price has gone beyond the roof and we would have to invest 20 per cent more than required to purchase fresh gold stock,' Shanthakumar says.

Asked about stability in price, he says, 'The correction would occur when the other sectors are strengthened which would gradually pull the investors. Another possibility is the change in economic structure in India. In the global scenario, if any country decides to sell the precious metal asset in a bid to stabilise the economy, the gold prices may come down.'

♦ from Page 1 EPS: Physically...

doing the rounds here after videos showing him in western dress went viral,' they state.

After completing his UK visit, EPS is currently in the United States. There, he received the support of higher officials of Caterpillar and Ford Motors, who have already invested in the State, and Tamilnadu was showcased as a preferred destination for investments in the sectors of Fintech, Aerospace and Electric Vehicles manufacturing.

As a result, more than 16 firms in the US have

committed investments to the tune of over Rs 2,700 crore in Tamilnadu and another firm has signed an agreement for an inprinciple investment of Rs 50,000 crore to set up a plant.

The Chief Minister held direct talks with representatives of various companies to promote investments in the State, and highlighted the infrastructure facilities being provided for smooth running of the business in Tamilnadu.

'Palaniswami has come a long way since he became the CM in 2017. He has emerged a confident leader who is capable of running the State and the party with ease. His foreign trip proves this well,' says S Ravi, a professor and a political observer.

Tamilnadu Advanced **Technical Training Institute** (TATTI), in collaboration with **Annai Theresa College of** Arts and Science, conducted value-added courses for 400 students in Chennai recently. The students received the certificates in the presence of former MLA Tamil Mani, college principal Kamalkannan and

TATTI COO Joshua Gerard.



SC allows Mehbooba Mufti's daughter to meet her

◆ Former CM is under detention in Kashmir

New Delhi, Sept 5 (PTI):

The Supreme Court today allowed former Jammu and Kashmir Chief Minister Mehbooba Mufti's daughter to meet her in Kashmir, where she is under detention following the revocation of the State's special status a

A bench headed by Chief Justice Ranjan Gogoi allowed the PDP chief's daughter Iltija to meet her after she submitted in court that she has no problem in going to their Srinagar home but has not been able to move freely in the city.

The bench, also comprising Justices

'Govt to provide all

possible support to

crisis-hit auto industry'

New Delhi, Sept 5 (PTI):

Sitharaman.

also said his ministry would give out 68 road projects

worth up to Rs 5 lakh crore in the next three months to

With the impending price increase of vehicles and

the upcoming of BS VI norms deadline, 'it is your

(industry's) demand that there should be reduction in

tax of petrol and diesel vehicles. Your suggestions are

good. I will take your message to the Finance Minister,'

Gadkari said at annual SIAM convention here. Even if

it (GST) is reduced for some time, it will help, he added.

'I will follow it up with the finance minister. The

sector needs help right now to increase vehicle sales,'

The Minister said, like the way GST on electric vehi-

cles has been reduced to 5 per cent from 12 per cent,

he would propose to the Finance Ministry to extend the

'We have reduced GST in electric vehicles. Now I am

trying that GST on hybrid vehicles is also reduced. I am

following up regarding this with the Finance Minister,

Gadkari, who had in 2017 stated the auto industry

would be 'bulldozed' if they didn't push for electric

vehicles, also struck a reconciliatory note saying that

the government has no intention to ban petrol and

same benefit to hybrids vehicles.

Gadkari said.

diesel vehicles.

help generate demand for commercial vehicles.

Union Minister Nitin Gadkari

today assured the crisis-hit automo-

bile industry of all possible support

from the government, including

taking up the demand of GST reduc-

tion with Finance Minister Nirmala

Reiterating that the government

would help the industry, the road

transport and highways minister



SA Bobde and SA Nazeer, noted that there was no problem in authorities

As far as moving around in other authorities, the bench said in its order.

It also allowed Iltija's plea to meet her mother in private. In her petition, Iltija said she is concerned about her mother's health as she has not met her for a month.

While advocate Nithya Ramakrishnan was making a submission that the petition was filed on behalf Mehbooba's mother Gulshan Ara and sister Rubaiyya Sayeed visited her on magistrate, the law officers said.

'No party becomes completely extinct'

Mumbai, Sept 5 (PTI):

Saying that no political party ever vanishes completely, the Shiv Sena today seemed to agree with the NCP's Rohit Pawar that BJP leaders praise or target Sharad Pawar, his grandfather, as per convenience.

Union Home Minister Amit Shah had slammed Pawar at a recent rally. With the exit of many NCP leaders, the BJP had also said that soon it will become a one-man party. NCP supremo Sharad Pawar's contribution to the development of Maharashtra cannot be overlooked, the Sena mouthpiece 'Saamana' said in its editorial today.

'Pawar's contribution has been acknowledged by (Prime Minister) Narendra Modi himself during a visit to (Pawar's hometown) Baramati. Modi also called Pawar his 'guru',' it said.

Yet, on Sunday, Amit Shah targeted Pawar over dynasty politics and corruption at a rally in Solapur, it pointed out.

FIRs lodged against **NRC** coordinator

Guwahati, Sept 5 (PTI):

Two FIRs have been lodged against Assam Coordinator of National Register of Citizens (NRC), Prateek Hajela, for 'discrepancies' in the final updated list, police said A lawyer and indigenous Muslim

students organisation -- All Assam Goriya-Moriya Yuva Chatra Parishad (AAGMYCP) -- filed separate FIRs against Hajela in Dibrugarh and Guwahati, they said. Chandan Mazumdar, whose name

does not figure in the final NRC list, filed the complaint against Hajela at Dibrugarh police station on Wednesday, police said. Mazumdar alleged that he had

submitted all documents, but his name was not included in the updated NRC due to 'inefficiency and criminal conspiracy of employees'.

The FIR held Hajela responsible for 'discrepancies', as he was tasked with supervising the NRC updation exercise in Assam.

Another complaint was lodged against the state coordinator at Guwahati's Latasil police station on Tuesday by the AAGMYCP, claiming 'deliberate' anomalies in the final list.

'The names of many indigenous people were excluded from the list, and it was done deliberately by the NRC state coordinator,' the FIR filed by the students organisation said. The police, however, is yet to register a case based on the second FIR.

Hajela was not available for comments, as he has been barred by the Supreme Court from speaking to the media. A third complaint was also filed by NGO Assam Public Works (APW) at Guwahati's Geetanagar police station against three declared foreigners, whose names figured in the final NRC, and against the NRC authorities of Morigaon, who were allegedly responsible for including their names.

29 August. They met her again later parts of Srinagar goes, Iltija can do so subject to the permission from district with the permission of the district

permitting Iltija to travel from Chennai, where she is presently staying, to Srinagar to meet her mother.

of Iltija seeking access to her mother as she has not met her for long time, Attorney General KK Venugopal and Solicitor General Tushar Mehta said

CYBELE INDUSTRIES LIMITED

Registered Office: No.138, SIDCO Industrial Estate,

Ph.No.044-32958399, 32957015, Fax 044-43111117

E-mail: corporate@qflexcable.com Website: www.cybele.co.in

NOTICE OF THE TWENTY SIXTH ANNUAL GENERAL MEETING.

E-VOTING INFORMATION AND BOOK CLOSURE DATES

1) The Twenty Sixth Annual General Meeting ('AGM') of the Company is scheduled

to be held on Friday, September 27, 2019 at 10.00 a.m. at the registered office at

No.: 138 Sidco Industrial Estate, Ambattur, Chennai – 600 098, for transacting the

2) The Notice of Meeting along with the Annual Report for the financial year 2018-19

has been mailed/posted to the Members of the Company at their registered email

ID/ addresses. The dispatch of Notice of AGM along with the Twenty Sixth Annual

report has been completed on September 3, 2019. The same is also available on

3) Members holding shares either in physical form or dematerialized form as on

cut-off Date may cast their vote electronically on the business as set forth in the

Notice of the AGM through e-voting facility ('remote e-voting') provided by Central

a) The cut-off date for determining the eligibility to vote by electronic means or a

b) The Register of Members and Share Transfer Books of the Company will remain

c) The remote e-voting shall commence at 9.00 a.m. on Monday, September 23

closed from September 23, 2019 to September 27, 2019 (both days inclusive)

2019 and will end at 5.00 p.m. on Thursday, September 26, 2019. The remote

E-voting shall not be allowed beyond 5.00 p.m on Thursday, September 26, 2019.

d) The Notice is dispatched/ emailed to Members, whose names appear in the

Register of Members/ list of beneficial owners as on Friday, August 30, 2019.

e) Members who have acquired shares after the dispatch of Notice and before the

cut-off date i.e., Friday, September 20, 2019 may approach Cameo Corporate

Services Ltd. (RTA) for issuance of the User ID and Password for exercising their

5) The facility for voting through Ballot Paper shall be made available at the AGM

and the Members attending the AGM who have not already cast their vote by

remote e-voting shall be able to exercise their vote at the AGM through Ballot Paper

6) Members who have cast their vote through remote e-voting prior to the AGM may

attend the AGM but shall not cast their votes again. However, in case Members cast

their vote both via physical ballot form at the AGM and e-voting, then voting through

e-voting shall prevail and voting done through ballot shall be treated as invalid.

co.in and also on the website of CDSL - https://evotingindia.com/

7) The Notice of the AGM is available on the Company's website- www.cvbele

8) In case of any queries, you may refer the Frequently Asked Questions for

shareholders and e-voting User Manual for members available at the download

business as detailed in the Notice dated July 27, 2019

the website of the Company - www.cvbele.co.in

4) All the Members are hereby informed that:

the AGM is Friday, September 20, 2019.

for the purpose of Annual General Meeting

right to vote by electronic means.

section of - https://evotingindia.com.

Depository Services Limited ('CDSL')

CIN:L31300TN1993PLC025063

Ambattur, Chennai - 600 098

Notice is hereby given that: The Register of Members and Share Transfer Books of the Company will remain closed from 24th September, 2019 to 30th September 2019 (both days inclusive) in connection with the 30th Annual Genera Meeting of the Members of the Company to be held on Monday 30th September, 2019 at 11.00 A.M. at the Registered office of the Company at No. 5, Ranganathan Garden, 15th Main Road Extn. Anna Nagar, Chennai – 600040. Detailed Notice of the above Annual Genera Meeting has been mailed individually to the Members of the Company

in the permitted mode As indicated in the Notice, in terms of Regulation 44(1) of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and ir compliance with the Companies Act, 2013 read with applicable rules as amended from time to time, the company is providing remote e-voting

The remote e- voting of the shareholders/beneficiary owners shall be

Details of the procedure of casting e-votes are available in the Notice the company viz., www.elangoindustries.com and in the website of the CDSL, the e-voting agency viz., www.evotingindia.com

a.m. and ends on 29th September, 2019 at 5.00 p.m. and shall not be

Kindly note that once you have cast your vote through e-voting you cannot modify or vote on poll at the Annual General Meeting. However you can attend the Meeting and participate in the discussions

website www.elangoindustries.com and also informed to the BSE Limited For **ELANGO INDUSTRIES LIMITED**

S. Elangovan **Managing Director** (DIN:01725838)

RAVI KUMAR DISTILLERIES LIMITED (CIN: L51909TN1993PLC025981)

Regd. Office: S1 & S2, Second Floor, B Block "Ameen Manors", No.138, Nungambakkam High Road, Nungambakkam, Chennai - 600 034, India. Tel No: 044-28332087, E-mail: cs@ravikumardistilleries.com

Website: www.ravikumardistilleries.com **NOTICE OF 26th ANNUAL GENERAL MEETING AND BOOK CLOSURE**

Notice is hereby given that the 26th Annual General Meeting of the Company will be held on Tuesday, September 24th 2019 at 2 p.m. at Bharathiya Vidya Bhavan, 8/12, East Mada Street, Mylapore, Chennai - 600 004. Notice of Meeting setting out the ordinary and special businesses to be transacted thereat together with the Balance Sheet as at 31st March 2019, Statement of Profit and Loss for the year ended on that date including the Schedules thereto and reports of Board of Directors, Auditors Report is being sent to the members to their registered address by post and also by email whose email address is registered with the Company.

Members are hereby informed that the Notice of the 26th Annual General Meeting and 26th Annual Report of the Company will be available on the website of the Company www.ravikumardistilleries.com and will also be available for inspection at the registered office of the Company for inspection on all working days during business hours of the Company.

Pursuant to Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended and Regulation 42 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is pleased to provide its members, the facility to cast their vote electronically (e-voting) through e-voting platform provided by Karvy Computershare Private Limited from a place other than the venue of the AGM (Remote e-voting).

Members holding shares either in physical form or in dematerialised form as on cut-off date of (record date) 16th September, 2019 may cast their vote electronically on the Ordinary and Special Businesses as set-out in the Notice of 26th Annual General Meeting. E-voting will commence on 21st September 2019 at 9.00 A.M. and ends on 23rd September, 2019 at 5.00 P.M (in case of any queries regarding E-voting contact Ms. C. Shobha Anand, at +91 40 67162222 and/or at einward.ris@karvy.com.) The e-voting module shall be disabled by M/s. Karvy Computershare Private Limited for voting thereafter Once the vote on a resolution is cast by the shareholder, the shareholder shall not be allowed to change it subsequently.

Company has appointed Mr. Uttam Shetty, Practicing Company Secretary Mumbai as the Scrutinizer for conducting the remote e-voting and voting process at AGM in a fair and transparent manner

For information regarding the facility for voting through Ballot paper and appointing proxy, kindly refer to the website of the Company, in Annual Report 2019 posted.

Notice is also hereby given that pursuant to Section 91 of the Companies Act 2013, the Register of Members and Share Transfer Books of the Company wil remain closed from 17th September, 2019 to 24th September, 2019 (both days inclusive) for the purpose of annual closing and Annual General Meeting (Kindly ignore "Mr Roy Jacob"s name mentioned as scrutinizer in Page 7, Point 13 of the Notice to the Shareholders)

> By order of the Board **R.V RAVI KUMAR Managing Director**

Date: September 4, 2019 Place: Chennal

For Cybele Industries Limited P.A.JOY KUTTY Date: 4th September, 2019 Managing Directo

No 5, 15th Main Road-Extn, Ranganathan Gardens, Anna Nagar, Chennai – 600 040 Website: www.elangoindustries.com

NOTICE OF 30th ANNUAL GENERAL MEETING, REMOTE **E-VOTING INFORMATION AND BOOK CLOSURE**

ELANGO INDUSTRIES LIMITED

(CIN: L27104TN1989PLC017042)

facility to the shareholders of the company to enable them to cast their votes electronically on all business items forming part of the Notice.

reckoned on the equity share held by them as on 23rd September 2019 being the cut-off- date for this purpose. Shareholders of the company holding Shares either in physical or dematerialized form or the said cut- off- date may cast their votes electronically

The facility for voting, through ballot / polling paper shall also be made available at the venue of the 30th AGM. The members attending the meeting, who have not already cast their vote through remote e-voting shall be able to exercise their voting rights at the meeting. The members who have already cast their vote through remote e-voting may attend the meeting but shall not be entitled to cast their vote again

of 30th Annual General Meeting which is also posted in the website of The remote e-voting period begins on 27th September, 2019 at 9.00

In case of any queries/issues/grievance regarding the e-voting, you

may refer to the Frequently Asked Questions (FAQs) and e-voting manual available at www.evotingindia.com under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com or contact the Registrar and Share Transfer Agent, M/s. Cameo Corporate Services Limited Subramanian Building, No-1, Club House Road, Chennai-600002 E-mail id: investor@cameoindia.com

The results of remote e-voting will be announced by the company on its

Place: Chennai

Place: Chennai Date: 05.09.2019 DIN: 00336646

மும்பையில் மூன்று நாட்களாக கனமழை

சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

விமான சேவையும் கடுமையாக பாதிப்பு

சென்னை, செப். 5: மும்பையில் கனமழை பெய்து வருவதால், சென்னையில் மும்பை இடையே ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நடுவழியில் ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் உரிய நேரத்தில் மும்பை செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளானர்கள்.

மும்பையில் கடந்த இரு மாதங்களில் 3-வது முறையாக கனமழை பெய்து வருகிறது. இதற்கு முன் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெய்த பெருமழைக்கு பிறகு இம்மாத தொடக்கத்தில் மீண்டும் விடாத மழை பெய்து வருகிறது.

செவ்வாய் கிழமை மாலையில் தொடங்கிய மழை 18 மணி நேரம்

இந்திய பில்டர்ஸ் கூட்டமைப்பு ஏற்பாடு

அர்ஜுனா விருது பெற்ற

பாஸ்கரனுக்கு பாராட்டு

சென்னை, செப்.5:

மத்திய அரசால் அர்ஜூனா விருது

பெற்ற பாடிபில்டர் எஸ்.பாஸ்கரனுக்கு

இந்திய பாடி பில்டர்ஸ் கூட்டமைப்பு

இந்தியாவில் விளையாட்டு துறையில்

சாதனை படைத்தவர்களுக்காக

வழங்கப்படும் மிகச்சிறந்த விருதான

அர்ஜூனா விருது 20 ஆண்டுகள்

கழித்து பாடிபில்டிங் துறைக்கு

கிடைத்துள்ளது. இந்த விருதை பெற்று

தந்த எஸ்.பாஸ்கரனை பாராட்டும் விதமாக

இந்திய பாடி பில்டர்ஸ் கூட்டமைப்பு

சார்பில் சென்னையில் பாராட்டு விழா

நடத்தப்பட்டது. இந்த விழாவில்

கலந்து கொண்ட இந்திய பாடிபில்டர்ஸ்

..வாதி

சார்பில் பாராட்டு

நடத்தப்பட்டது.

தொடர்ந்து பெய்தது. மும்பை, தானே, பால்ஹாட், ரைகாட், ஆகிய மாவட்டங்களில் 25 முதல் 30 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. வசாய் விர்பார், பால்டிகார் போன்ற இடங்களில் 50 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.

அனைத்து சாலைகளிலும், முட்டளவிற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மும்பை புறநகர் பகுதிகளில் மூன்று நாட்களாக பெய்த மழை காரணமாக போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்து விட்டது. தண்டவாளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் சிஎஸ்டி எக்ஸ்பிரஸ் கடந்த 3-ந் தேதி

உலக உடற்கட்டமைப்பு, உடலமைப்பு

விளையாட்டு கூட்டமைப்பின்

பொதுச் செயலாளருமான சேத்தன்

பதாரே கலந்து கொண்டு பாஸ்கரனை

கவுரவித்தார். அதனைத் தொடர்ந்து

அவர் பேசுகையில், பாஸ்கரனின்

சாதனை குறித்து ஐபிபிஎப் சார்பாக

நாங்கள் பெருமை கொள்கிறோம், 20

ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்கரனுக்கு

கிடைத்த இந்த விருது அவரின் தொடர்

முயற்சி மற்றும் கடின உழைப்புக்கு

கிடைத்த பரிசு, அவரது ஒழுக்கம்

மற்றும் உறுதியான உடற்தகுதி தான்

தாய்லாந்தில் நடைபெற்ற 10-வது

மிஸ்ட்ர் வேர்ல்டு சாம்பியன் ஷிப் மற்றும்

புனேவில் நடைபெற்ற மிஸ்டர் ஆசியா

சாம்பியன் ஷிப்பில் தங்க பதக்கம் பெற

புறப்பட்டு சென்ற போதிலும், மும்பைக்கு சற்று தொலைவில் வாகானி ரெயித்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் வாரந்திர சிஎஸ்டி எக்ஸ்பிரஸ் ரெயிலும் பியுவ்புரி சாலை ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் அங்கு நின்றதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

மும்பையில் நிலைமை சீரடைந்த பிறகே சென்னையில் இருந்து வழக்கம்போல் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மும்பை விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும், மோசமான வானிலை காரணமாகவும் சென்னையில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானங்கள் தாமதமாக செல்கின்றன. சில விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அன்னை தேரசா சிலை திறப்பு



செங்குன்றம், செப்.5: பாடியநல்லூர் மருது பாண்டி நகரில் உள்ள அன்னை தெரசா பள்ளி வளாகத்தில் அன்னை தெரசாவிற்கு

கோவில் கட்டி முழு உருவ சிலை திறப்பு விழா நடந்தது.

பள்ளி நிறுவனர் பேராசிரியர் சிவ.செல்வகுமார் ஏற்பாட்டில் நடந்த விழாவிற்கு முன்னாள் எம்.பி.குமரி அனந்தன் தலைமை தாங்கினார். செந்தமிழறிஞர் க.சிவசண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு சமூக போராளி டிராபிக். ராமசாமி முன்னிலை வகித்தனர். பள்ளி சேர்மன் சி.பி.அருளாளன் வரவேற்றார். அன்னை தெரசா கோயிலை திறந்து வைத்து முழு உருவசிலைக்கு மலர் மாலை அணிவித்த உயர்நீதிமன்ற நீதியரசன் கே.என். பாஷா கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

கும்மிடிபூண்டி வட்டார கல்வி அலுவலர் பூவராக மூர்த்தி, சீனிவாசன், தாமோதரன், விஜயகுமார், முகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மனைவி நல வேட்பு விமா

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ் சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் செங்குன்றம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா நடத்தப்பட்டது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை தாங்கினார். பேராசிரியர் அருள்நிதி பி.வெங்கடாசலம் என். மோகனா செல்வம் முன்னிலை வகித்தனர். ஆர். மூர்த்தி வரவேற்றார் கஜெந்திரன் இறைவணக்கம்பாட, ஜி.ரவி துரியதவம் ஆற்றினார்.

விழவில் கணவர் ரவிக்குமாருடன் கலந்து கொண்ட கலெக்டர் மகேஸ்வரி பேசும்போது, பெற்றோர்கள் பெரியவர்களிடம் அன்பு செலுத்தினால் பிள்ளைகள் தானாக அன்பு செலுத்தும், முதியோர்கள் இல்லம் அதிகரிக்க காரணம் அன்பு இல்லாததே, கூட்டு குடும்ப வாழ்க்கையால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் இன்றைய நாளை கட்டமைத்தால் எதிர்கால வாழ்க்கையை மிக அழகாக இறைவன் வழங்குவான்.

புத்துணர்ச்சி தருகிறது. என்றார். சுமார் 50-க்கு மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனர். 100 வயது நிரம்பிய அண்ணாமலை மனோரஞ்சிதம்மாள் தம்பதிகளை கலெக்டர் உள்பட பலர் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றனர். என்.எம்.இளங்கோ நன்றி கூறினார்.



சவுந்தராஜனை , பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர் ஐசரி கணேஷ் அவரது இல்லத்திற்கு சென்று பொன்னாடை



செங்குன்றம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மனைவி நல வேட்பு விழாவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஷ்வரி ரவிக்குமார் தனது கணவருடன் கலந்து கொண்டார்.

அனைத்து மக்களுக்கும் விரைவில் வழங்கப்படும்

புதுவையில் மருத்துவ காப்பீட்டு திட்டம்

சட்டசபையில் முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் முதல்வர் காப்பீட்டு திட்டம் விரைவில் செயல் படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று கேள்வி நேரத்தின்போது திமுக எம்எல்ஏ சிவா ,என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபால், பிஜேபி உறுப்பினர் சாமிநாதன் ஆகியோர் ஒரே கேள்வியாக கேட்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது மத்திய அரசின் ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டம் எவ்வளவு பேர்களுக்கு செயல்படுத்தப்பட்டு

என் ஆர் காங்கிரஸ் மன்ற உறுப்பினர் ஜெயபால்: தமிழகத்தில் மருத்துவ காப்பீட்டுத்திட்டம் ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு

இதற்கு பதிலளித்த அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-ஆயிஷ்மான் திட்டம் புதுச்சேரியில் கடந்த 31ஆம் தேதி ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர்களுக்கு முதல்கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று மீதம் உள்ள அனைவருக்கும் இரண்டாம் கட்டமாக விரைவில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் .

பிஜேபி எம்எல்ஏ சங்கர்:- புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து

நெரிசல் அதிகமாக உள்ளதே இதற்கு நிபுணர் குழு அமைத்து மோனோ ரெயில் திட்டம் எலக்ட்ரிக் ரயில் திட்டம் போன்று செயல்படுத்தப்படும் என்றார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி இதுகுறித்து நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து புதுச்சேரியில் மோனோ ரயில் திட்டம் எலெக்ட்ரிக் ரெயில் திட்டம் போன்றவை செயல்படுத்த முடியாது என்று நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளார்.

இது செயல்படுத்த முடியாது .வேண்டுமென்றால் எலெக்ட்ரிக் பேருந்து இயக்க வாய்ப்பு உண்டு என்றார்.

சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும், மத்திய சென்னை மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் தனி நடுவர் நீதிமன்றம் கிண்டி சிட்கோ தொழிற்டேட்டை எலக்ட்ராளிக்க காம்பள்க்ஸ், 2வது தளம், கின்டி, சென்னை-32 முள்ளிலை அவர்கள், கீட்டு நடுவர் வழக்கு எண்: 232/18

กสา: West Mambalam No.123, Lake view Road. குருப் எண்: 69017 டிக்கட் எண்:32

-எதிர் R.Prakash 1.R.Prakash

No.86, Thideer Nagar, Greams Road, Thousand Ligh, Chennai-06 2.S.Small Raj No.250, Thideer Nagar Sala

Thousand Ligh, Chennai-06 No.1/6, 14th Cross Street, Venkateswara Nagar, Rama puram, Chennai-89.

No.86, Thideer Nagar, Greams Road 5. R. Benil Bernard No.86, Thideer Nagar, Greams Road

வாதிற்றுவளத்திற்கு தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைப் பாக்கித் தொகை வட்டியுடன் ரூ.1498841-ஐ திருப்பிட்பிற இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான இறுத் விசாரணை 19.09.2019 அன்று காலை 1100 மணிக்கு மேகே குறிப்படப்பட்டுள்ள சீட்டு நிதி நடுவர் மன்றத்தில் நடைபெற வழக்கு உங்களுக்கு எதிராக ஒரு தலை செய்யப்படும் என இதன் மூலம் அறியவும்

தனி நடுவர் நீதிமன்றம் கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை

எலக்ட்ரானிக்ஸ் காம்பள்க்ஸ், 2வது தளம்

கிண்டி, சென்னை-32

முன்னிலை: அவர்கள், சீட்டு நடுவர்

_ஸ் தமிழ்நாடு (பி) லிட

-எதிர்

No.66/1,3rd Main Road, 2nd Cross Street,

Thiruvallur-600072. ... எதிர்வாதிகள் வாதி நிறுவனத்திற்கு தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைப் பாக்கித் தொகை வட்டியுடன் ரூ.13,8207-ஐ திருப்பிப் பெற இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான இறுதி விசாரணை 19,09,2019 அன்று காலை 11.00 மணிக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள சீட்டு நிதி நடுவர் மன்றத்தில் நடைபெற உள்ளது. நீங்கள் அன்று கேரில் அலாக கூவினால்

அன்றி நேரில் ஆஜராக தவறினால் இந்த வழக்கு உங்களுக்கு எதிராக ஒரு தலைபட்சமாக முடிவு செய்யப்படும் என

ூற்பப்வும். சீட்டு நிதி நடுவர் மத்திய சென்னை மாவட்டம்

....எகிர்வாகிகள

வழக்கு எண்: 536/18 ஸ்ரீராம் சிட்ஸ் சுமிம்காமு முல் கூ

குருப் எண்: 53040 டிக்கட் எண்:25

களை: Triplicane No.4/289, Pycrapfts Road

C.Ramamirtham

1.C.Ramamirtham

2. P.V. Sekar

3.M.Devarai

No.12/32, Kannadasan Salai

East Mugappair, Chennai-37

No.12/32, Kannadasan Salai, East Mugappair, Chennai-37.

Vallalam Nagar, Thanduthuai,

Thiruvallur-600 072.

இதன் மூலம் அறியவும்.

சீட்டு நிதி நடுவ

மத்திய சென்னை மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் தனி நடுவர் நீதிம கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை எலக்ட்ரானிக்ஸ் காம்பள்க்ஸ், 2வது தளப்

தூண்டியது என்றார்.

கிண்டி., சென்னை-32 முன்னிலை: அவர்கள், சீட்டு நடுவர் வழக்கு எண்: 531/18 கிளை: Purasaiwakkam No 8/9 Gangadeeswarar Kovil Street

சென்னை.84 குரூப் எண்: 65025 டிக்கட் எண்:24

-எதிர் S.Greeshma Raghu

1.R.Vinayagam No.3620, 1st Main Road, MMDA Mathur, Chennai-600 068.

...எதிர்வாதிகள் வாதி நிறுவனத்திற்கு தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைப் பாக்கித் தொகை வட்டியுடன் ரூ.3,91,500/-ஐ திருப்பிட் பெற இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான இறுதி விசாரணை 19.09.2019 அன்று காலை 11.00 மணிக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள சீட்டு நிதி நடுவர் மன்றத்தில் நடைபெற உள்ளது. நீங்கள் . . . அன்று நேரில் ஆஜராக தவறினால்

இந்த வழக்கு உங்களுக்கு எதிராக ஒரு

தலைபட்சமாக முடிவு செய்யப்படும் என

Vi வெல்வெட் இண்டர்நேஷனல் -----

எண்.23, டாக்டர் அம்பேத்கார் ரோடு

கோடம்பாக்கம். சென்னை - 600 024

அறிவிப்பு

கம்பெனியின் பங்குதாரர்களுக்கு

தனித்தனியே அனுப்பி வைக்கப்

அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட

அலுவல்கள் பற்றி பரிசீலிப்பதற்காக கம்பெனியின் பங்குதாரர்களின்

34 - வது வருடாந்திர பொதுப்

பேரவைக்கூட்டம் 30.09.2019

திங்கட்கிழமையன்று காலை 9.00 மணியளவில் எண்.602,

ஏ-விங் பார்சன் மேனர், அண்ண

சாலை, சென்னை-600 000

என்ற முகவரியில் நடைபெறும்

என்பது இதன் மூலம் அறிவிக்கப

1956-ம் வருடத்திய கம்பெனிகள்

சட்டத்தின் 154-வது பிரிவின்

கீம் கம்பெனியின் பங்குதாரர்கள்

பதிவேடும், பங்குமாற்று புத்தகங்

களும் 15.09.2019 அன்று மூடப்பட்ட

ருக்கும் என்பது இதன் மூலம்

இயக்குனர்கள் குழுவின் ஆணைப்

பார்மா புராடக்ட்ஸ் லிமிடெடுக்காச

R.சுஜாதா

மேலும் அறிவிக்கப்படுகிறது.

படுகிறது.

05.09.2019

் கூட்டம் தொடர்பான

் பார்மா புராடக்ட்ஸ் லிமிடெப்

இதன் மூலம் அறியவும். _{ஆறாயவும்.} சீட்டு நிதி நடுவர் மத்திய சென்னை மாவட்டம் சென்னை-32

IN THE HON'BLE VI ASSISTANT CITY CIVIL JUDGE, CHENNAI O.S. NO. 1529 OF 2018

(Mount Road Branch) 603, Anna Salai, Chennai - 600006

Mr. K. Subramaniam No. 6. 8th Street. Thulukanathamman Koil Road Pallikaranai, Chennai - 600100.

2. Ms. S. Raniitha No. 1, Devi Karumari Amman Nagar, Velacherry, Chennai – 600042. 3. Mr. M. Yuvaraj No. 21, VOC IInd Street,

Vijaynagar, Velacherry, Chennai – 600042. NOTICE

NOTICE
Kindly take notice that the above said 0.S. No. 1529 of 2018 is posted for hearing on 17.09.19 before the Hon'ble VI Assistant City Civil Judge, Chennai. Hence you are hereby informed that the above case is filed against you for recovery of the lawful debts dues to the Plaintiff.

If you cause an annearance to be entered for If you cause an appearance to be entered for you, the Plaintiff will thereafter serve upon you

summons for judgement at the hearing of which you will be entitled to move the court for leave to defend the said suit. Leave to defend may be obtained if you satisfy the Court by affidavit or otherwise that there i defense on the merits or that it is reasonable tha you should be allowed to defend Dated at Chennai on this 1st day of Septembe

2019. M/s. S. Sathiyanarayanan Advocate Counsel for the Plaintif No.161, TC Street 2nd Floor

IV-JUDGE

BEFORE THE MOTOR ACCIDENTS

CLAIMS TRIBUNAL AT CHENNAI-104

-Vs-

1.Gowri and 2 others

1.K.Masilamani

O.P.No.4403 of 2018

Chennai - 600 001

..Petitione

IN THE COURT OF THE PRINCIPAL DISTRICT MUNSIF AT ALANDUR

O.S.NO.375/2014

.....Plaintiff -Vs-

...Defendants

D5: Mr. Hariharan S/o. No.66, 5th Main Road, CIT Nagar Chennai-35.

Please take notice that in the above suit filed by the plainitff. This Hon'ble Court ordered

4வது நீதிபதி மோட்டார் வாகன நஷ்டஈடு வழங்கும் 4வது நீகிமன்றம் உயர்நீதிமன்ற வளாகம் ஒ.பி.நெம். 7075 / 2018

M.சிவலிங்கம்மனுதாரர்கள் -இடையே-1.V.ராமகிருஷ்ணன்

2. ரிலையண்ஸ் ஜெனரல் இன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட்,எதிர் மனுதாரர்கள பார்வை

V.ராமகிருஷ்ணன், த/பெ.வென்கட்டப்பன், . எண்.1-104, LESLIE தெரு,

சென்னை போர்ட் டிரஸ்ட் காலனி, புதிய வண்ணாரபேட்டை, சென்னை-81 பார்வையில் கண்ட தங்களுக்குச்

சைக்கிள் பகிவ எண்.TN-04-U-5928 மனுதாரர் மீது மோதிய காயம் வழக்கானது 14-10-2019 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தங்கள் வருகைக்காகட் போடப்பட்டுள்ளது. அன்று தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராக வேண்டியது தவறினால் வழக்கு தங்களுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாச . கீர்ப்பளிக்கப்படும் என்பதை அறியவும். எஸ்.இரத்தினமணி

(JUDGE - CHIEF) **BEFORE THE MOTOR ACCIDENTS CLAIMS TRIBUNAL AT CHENNAI** M.A.C.T.O.P.No.8625 of 2015

P.Palani & 3 others ..Petitione

...Respondent

-Vs-

David & 2 others

Sathyanarayanan 157, Anbalagan Nagar, Chennai-600 204

in O.P.No.8625/2015 has claimed compensation against you and the Honourable Chief Judge, Motor Accident Claims Tribunal Chennai has ordered notice returnable by 3-10-2019 by 10-30 A.M. Therefore you are requested to appear before the Honourable Chief Judge, MACT, Chennai on that day ie, on 3-10-2019 without fail, otherwise the subject matter will be decided on merits

Please take notice that the Petitione

(K.MALAIKANNU) Advocate,

420, New Addl. Law Chamers High Court, Chennai-600 104 Counsel ofr Petitioner

ரவிக்குமார் டிஸ்டிலரீஸ் லிமிடெட் (CIN: L51909TN1993PLC025981) பதிவு அலுவலகம்: \$1 & \$2, 2-வது தளம், **B-**பிளாக் 'அமீன் மேனர்ஸ்' எண்.138, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம்,

சென்னை-600 034. இந்தியா. போன்: 044-2833 2087 **இ-மெயில்:** <u>cs@ravikumardistilleries.com</u>; **இணையதளம்:** <u>www.ravikumardistilleries.com</u>

26–வது வருடாந்திர பொதுப்பேரவைக் கூட்டம் மற்றும் புத்தகம் மூடுதல் பற்றிய அறிவிப்பு ாடவீதி, மயிலாப்பூர், சென்னை - 600 004 என்ற முகவரியில் நடைபெறும் என்பது இகன் மலம் அறிவிக்கப்படுகிறது. 31.03.2019 அன்றுடன் முடிந்த பேலன்ஸ்ஷீட் பற்றிய அறிக்கை, இயக்குனர்கள் குழுவின் அறிக்கைகள், தணிக்கையாளர்களின் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட்ட, கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ள சாதாரண <u>மற்றும் சிறப்பு அலுவல்கள் குறிப்பிடப்பட்ட அறிவிப்பானது பங்குதாரர்களின்</u> பதிவு செய்யப்பட்ட முகவரிகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கம்பெனியில் இ–மெயில் முகவரிகளை பதிவுசெய்துள்ள பங்குதாரர்களுக்கு இ–மெயில்

மூலம் அனுப்பப்பட்டுள்ளது. 26-வது வருடாந்திர பொதுப்பேரவைக்கூட்டம் தொடர்பான அறிவிப்ட மற்றும் கம்பெனியின் 26–வது வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் <u>www.ravikumardistilleries.com</u> என்ற இணையதளத்தில் காணலாம். மேலும் கம்பெனியின் பதிவு அலுவலகத்தில் அவைகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது கம்பெனியின் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலக நேரத்தில் அவைகளை பார்வையிடலாம் என்பது இதன் மூலம் பங்குதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

2013-ம் வருடத்திய கம்பெனிகள் சட்டத்தின் 108-வது பிரிவின் கீழும், 2014-ம வருடத்திய திருத்தப்பட்ட கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம் விதிமுறைகளில் 20-வது விதிமுறையின் கீழும், 2015-ம் வருடத்திய SEB (பொறுப்புகளை பட்டியலிடுதல் மற்றும் தேவைகளை வெளிப்படுத்துதல்) ் விதிமுறைகளில் 42-வது விதிமுறையின் கீழும், வருடாந்திர பொதுப்பேரவைக்கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து வேறு இடத்தில் (மின்னணுவியல் வாக்குப்பதிவு) கார்வி கம்ப்யூட்டர் ஷேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் வழங்கப்படும் மின்னணுவியல் வாக்குப்பதிவு முறை மூலம் கம்பெனியின் பங்குதாரர்கள் அவா்களது வாக்குகளை மின்னணுவியல் வாக்குப்பதிவு மூலம் (மின்னணுவியல் பாக்குப்பதிவு) பதிவு செய்வதற்கான வசதியை வழங்குவதில் கம்பெனியானது **மகிழ்ச்சியடைகிறது**.

26-வது வருடாந்திர பொதுப்பேரவைக்கூட்டம் தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட சாதாரண மற்றும் சிறப்பு அலுவல்கள் மீது கட்-ஆப் தேதியான (பதிவுத்தேதி) 16.09.2019 அன்றுள்ளபடி பிசிக்கல் படிவத்திலோ அல்லது எலக்ட்ரானிக் படிவத்திலோ பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் மின்னணுவியல் மூலம் நங்களது வாக்குகளை பதிவு செய்யலாம். மின்னணுவியல் வாக்குப்பதிவு 21.09.2019 அன்று காலை 9.00 மணிக்கு துவங்குகிறது. 23.09.2019 அன்று மாலை 5.00 மணிக்கு . ாக்குப்பதிவு முடிவடைகிறது. (மின்னணுவியல் வாக்குப்பதிவு தொடர்பான ரதேனும் விசாரணைகள் இருப்பின், திருமதி. C.ஷோபா ஆனந்த் அவர்களை போன்: +91 40 67162222 மற்றும் / அல்லது <u>einward.ris@karvy.com</u> என்ற இ-மெயில் pகவரியில் தொடர்பு கொள் ாலாம்) மேற்சொன்ன வாக்குப்பதிவு நேரத்திற்குப் பிறகு மின்னணுவியல் வாக்குப்பதிவு M/s.கார்வி கம்ப்யூட்டர் ஷேர் பிரைவேட் லிமிடெட் கம்பெனியால் மேற்கொள்ள இயலாது. ஒரு பங்குதாரர் ஒரு தீர்மானத்தின் மீது ஒரு றறை வாக்குப்பதிவு செய்தால், அதன் தொடர்ச்சியாக அதில் மாற்றம் செய்வதற்கு

ங்குதாரருக்கு அனுமதிக்கப்பட மாட்டாது. கம்பெனியின் வருடாந்திர பொதுப்பேரவைக்கூட்டத்தில் நடைபெறும் ன்னணு வாக்குப்பதிவு, வாக்குப்பதிவு நடைமுறை பணிகளை நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்துவதற்காக மும்பையில் கம்பெனி செயலாளர்கள்

நியமித்துள்ளது. வாக்குச்சீட்டு மற்றும் பதிலி மூலம் வாக்களிக்க விரும்புவோரின் சதிக்காக அவர்களுக்கு கம்பெனியின் 2019-ம் ஆண்டின் ஆண்டறிக்கை கம்பெனி யின் இணையதளத்தில் அனுப்பப்பட்டுள்ளது. அதனை பார்வையிடலாம். 2013-ம் வருடத்திய கம்பெனிகள் சட்டத்தின் 91-வது பிரிவின் கீழ், வருடாந்திர

பொதுப்பேரவை கூட்டம் மற்றும் வருடாந்திர புத்தகம் மூடுதலை முன்னிட்டு கம்பெனியின் பங்குதாரர்கள் பதிவேடும், பங்குமாற்று புத்தகங்களும் 17.09.2019 முதல் 24.09.2019 வரை (இந்த இரு தினங்கள் உள்பட) மூடப்பட்டிருக்கும் என்பத இதன் மூலம் மேலும் அறிவிக்கப்படுகிறது. (பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பில் 7-வது பக்கத்தில் பாயிண்ட் 13-ல்

உள்ள ''திரு. ராய் ஜேக்கப்'' ஆய்வாளர் என்பதை தயவுசெய்து நிராகரிக்கவும்)

தேதி: 05.09.2019

இயக்குனர்கள் குழுவின் ஆணைப்படி R.V ரவி குமார் நிர்வாக இயக்குனர்

Mrs. N. Pichaiammal

Mr.Jayachandran and others

<u>Notice</u>

சொந்தமான வாகனம் மோட்டார்

விளைவித்ததற்காக நஷ்ட ஈடு கோரிய

மனுதாரரின் வழக்கறிஞர்

CIN:L65991TN1993PLC028228 பதிவு அலுவலகம்: 'சிட்டி சென்டர் பிளாசா' முதல் தளம்,

அறிவிப்பு சுகால் & தமானி ஷேர் புரோக்கர்ஸ் லிமிடெட் கம்பெனியின்

கிழமையன்று காலை 10.25 மணியளவில் 'சிட்டி சென்டர் பிளாசா', (முதல் தளம்), எண். 7, அண்ணா சாலை, சென்னை – 600 002 என்ற முகவரியில் உள்ள கம்பெனியின் பதிவு அலுவலகத்தில் நடைபெறும் என்பது இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. விளக்க அறிக்கை இணைக்கப்பட்ட, கூட்டத்தில் பரிசீலிக்கப்பட

உள்ள சாதாரண மற்றும் சிறப்பு அலுவல்கள் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு, 31.03.2019 அன்றுடன் முடிவடைந்த பேலன்ஸ்ஷீட், லாப-நஷ்ட கணக்கு மற்றும் அதே தேதியில் முடிவடைந்த ஆண்டுக்கான ரொக்கம் ஏற்றத்தாழ்வு அறிக்கை மற்றும் இயக்குனர்கள் குழு மற்றும் தணிக்கையாளரின் அறிக்கைகள் மற்றும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ள சிறப்பு அலுவல்கள் ஆகியவை அனைத்து பங்குதாரா்களுக்கும் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பங்குதாராகள் பதிவேடும், பங்குமாற்று புத்தகங்களும் 13.09.2019 அறிவிக்கப்படுகிறது.

சுகால் & தமானி ஷேர் புரோக்கர்ஸ் லிமிடெடுக்காக

Manimangalam Road, Chennai-600 048 Counsel for the Petitioner

P.SUNDARAM

A.LAKSHMI SUNDARAM

O.P.No.6950 of 2018 M.Kirankumar (Minor), Rep. by his father and nex friend Manikandan 1.V.Muniyammal

2.United India Insurance Co. Ltd.,

Korukkupet, Chennai-600 021

Kindly Notice that above O.P.was filed by

the petitioner against and it is posted for

your appearance in person or through your

cousel on the 13th September 2019 at 10.30

A.M. before the Learned IVth Court Motor

Accident Claims Tribunal at Chennai, failing

which the matter will be heard and exparte

No 220 5th Cross Street 8th Street

Bharathyai Nagar, P.T.C. Quarters

order will be passed against you

R1.V.Muniyammal,

No.125, R.Puram,

TNSCB Flats, E Block,

BEFORE THE IVTH COURT

MOTOR ACCIDENT CLAIMS

TRIBUNAL AT CHENNAI

2. Reliance General Insurance Co. Ltd. K.Masilamani,

S/o.Kanniyappan, No.92/92, West Street, Nagar Village & Post, Chunampet. Kancheepuram District - 603 401.

This is to inform you that my client as well as, have preferred above O.P.No.4403 of 2018 before the Hon'ble II-Judge-Moto Accident Claims Tribunal, Small Causes Court, Chennai. This Hon'ble Judge was ordered private notice in paper publication

to the respondents the matter returnable by 04.10.2019. Please take notice and you should appear in person in through your counsel before the Hon'ble II-Judge Small Causes Court Chennai on 04.10.2019 at 10.00 am failing

which matter will be decided as exparte in (V.VELU) Counsel for Petitioner

Subsequent service through this publication returnable by 09.09. 2019 therefore please be present before the above said Hon'ble court on the above said date on 09.09.2019 at 10.30 A.M. before the above said court either personaly or through your counsel otherwise matter will decided in vourabsence

V.Kannan, A. Murugan Counsel for the Plaintiff

..Respondents

ககால் & தமானி ஷேர் புரோக்கர்ஸ் லிமிடெட்

in your absence.

எண். 7, அண்ணாசாலை, சென்னை-600 002.

26-வது வருடாந்திர பொதுப்பேரவைக்கூட்டம் 27.09.2019 வெள்ளிக்

வருடாந்திர பொதுப்பேரவைக்கூட்டத்தை முன்னிட்டு கம்பெனியின்

வெள்ளிக்கிழமை முதல் 27.09.2019 வெள்ளிக்கிழமை வரை (இந்த இரு தினங்கள் உட்பட) மூடப்பட்டிருக்கும் என்பது 2013-ம் வருடத்திய கம்பெனிகள் சட்டத்தின் 91-வது பிரிவின் கீழ் இதன் மூலம் மேலும் இயக்குனர்கள் குழுவின் ஆணைப்படி

ராதிகா மகேஷ்வரி

இடம்: சென்னை தேதி: 04.09.2019

மேலும் மனவளக்கலை மைய பயற்சி



தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பு ஏற்க்கும் டாக்டர் தமிழிசை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

